

IN THE COURT OF THE COMMERCIAL (SENIOR CIVIL JUDGE), SALEM

C.O.S. 75/2025

DW1

Deposition of witness.

Name/பெயர்	சீனிவாசன்	Father Name/ தந்தை பெயர்	
Village/கிராமம்		Taluk/வட்டம்	
Calling/தொழில்		District/மாவட்டம்	
Date/தேதி	12.06.2026	Age/வயது	

Solemnly affirmed by in accordance with the provision of the Indian Oath Act 44 of 1969, on 12.06.2026 at 11.15 a.m. to 11.45 a.m .

வாதி தரப்பில் குறுக்கு விசாரணை :

1. நான் S.S. Traders நிறுவனத்தின் உரிமையாளர் என்றால் சரிதான். எங்கள் நிறுவனம் சரக்கு மற்றும் சேவை வரி (GST)-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஆகும். நான் ஒவ்வொரு மாதமும் GST returns தாக்கல் செய்வது உண்டு. அவ்வாறு பொள்ளாச்சி GST அலுவலகத்தில் returns தாக்கல் செய்கிறோம். இந்த மாதம் வாங்கக்கூடிய சரக்கு மற்றும் விற்கக்கூடிய சரக்கு பற்றிய விவரங்களை அடுத்த மாதம் 20-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றால் சரிதான். அவ்வாறு நான் ஒவ்வொரு மாதமும் முறையாக returns தாக்கல் செய்திருக்கிறேன்.

2. நான் வாதி J. Lals Spices என்ற நிறுவனத்திடம் வியாபாரம் செய்து வந்தேன் என்றால் சரிதான். இந்த வழக்கில் வாதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆவணங்களை நான் பார்த்தேன். இந்த வழக்கின் வாதி 4 பில்களில் தாக்கல் செய்துள்ள சரக்கு வந்தது, அந்த 4 பில்களில் உள்ள சரக்களை நான் திருப்பி அனுப்பிவிட்டேன். எந்த தேதிகளில் திருப்பி அனுப்பினேன் என்றால், ஆவணங்களை பார்த்துதான் சொல்ல வேண்டும்.

3. இந்த வழக்கில் நான் ஆவணங்களுக்கு ஆட்சேபனை தாக்கல் செய்துள்ளேன். மேற்படி 4 பில்களுக்கும் வந்த சரக்கை நான் திருப்பி அனுப்பியதாக

நான் ஆட்சேபனையில் சொல்லவில்லை என்றால், அது பற்றி எனது வழக்கறிஞரைதான் கேட்க வேண்டும்.

4. நான் எனது நிறுவனத்தின் அன்றாட கணக்குகளை பராமரித்து வருகிறேன். அதில் வாதியுடன் செய்து வந்த வியாபார தொடர்பு கணக்கு விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றால் சரிதான். வாதி ரூ.7,83,197/- பாக்கி உள்ளது என்று இந்த வழக்கில் சொல்கிறார் என்றால், சரிதான். தற்போது என்னிடம் காட்டப்படும் எதிர்வழக்குரையில் நான் ரூ.7,81,005/- தான் பாக்கி என்று குறிப்பிட்டிருக்கிறேன் என்றால், வழக்கறிஞரைதான் கேட்க வேண்டும். அவ்வாறு பாக்கி தொகையை நான் கொடுத்துவிட்டதற்கான ஆவணங்களை நான் இந்த வழக்கில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்றால், வழக்கறிஞரிடம்தான் கேட்க வேண்டும். அவ்வாறு நான் பணம் செலுத்தியதற்கான ஆவணங்களை வழக்கறிஞரிடம் நான் கொடுத்தேனா என்றால், எனக்கு நினைவில் இல்லை.

5. நான் GST returns தாக்கல் செய்ததில் மேற்பட் 4 பில்களில் சரக்கு வந்ததாக நான் பதிவு செய்திருக்கிறேன் என்றால், சரிதான். சரக்குகளை நான் வாதிக்கு திருப்பி அனுப்பியதாக சொல்லக்கூடிய விவரங்களுக்கு பில் தயார் செய்து GST returns-ல் காட்டியுள்ளேனா என்றால், எனது Auditor-ஐதான் கேட்க வேண்டும். வாதி தாக்கல் செய்துள்ள வா.சா.ஆ. 3 முதல் 6 வரையான 4 பில்களில் எனது GST returns, Ex-C2-ல் காட்டியுள்ளப்படி சரக்கை நான் வாங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றால், வழக்கறிஞருக்குதான் தெரியும். இதுப்பற்றி நீதிமன்ற சாட்சியிடம் எனது வழக்கறிஞர், Ex-C2-வினை மறுத்து எந்த கேள்வியும் கேட்கவில்லை என்றால், வக்கிலுக்குத்தான் தெரியும்.

6. வாதி வா.சா.ஆ. 3 முதல் 6 வரையிலான பில்களில் அதற்குண்டான பாக்கித் தொகை ஏமாற்றுவதற்காக, சரக்கு முழுவதையும் திருப்பி கொடுத்ததாக நான் தற்போது உண்மைக்குப்பறம்பாக சாட்சியம் அளிக்கிறேன் என்றால், சரியல்ல. எனது

நிறுவனத்தின் வாதியுடன் ஏற்படுத்திய வியாபார தொடர்பான கணக்குகள் மற்றும் நான் தாக்கல் செய்த GST returns ஆகியவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிவிப்பு கொடுக்கப்பட்டது என்றால், வக்கிலைத்தான் கேட்டக வேண்டும். அவ்வாறு ஆவணங்களை எனது தரப்பில் நாங்கள் செய்யவில்லை என்றால், வக்கிலைத்தான் கேட்டக வேண்டும். அவ்வாறு உண்மை கணக்குகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால், உண்மை விவரங்கள் வெளிவந்துவிடும் என்பதால்தான், நான் அவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்றால், அந்த விவரம் எனக்கு தெரியாது.

7. நான் சரக்கை திருப்பி அனுப்பியதாக சொல்வதும், ரொக்கமாக பணத்தை கொடுத்ததாக சொல்வதும் உண்மையில்லை என்றால், சரியல்ல. எனவே தாவாவில் கேட்ட தொகை நான் வாதிக்கு செலுத்த வேண்டும் என்றால், சரியல்ல.

Signature of the witness.

Taken down before me in open Court, read over to the witness and admitted to be correct.

**Judge,
Commercial Court (Senior Civil Judge),
Salem.**